



Rise

இனி இண்டியா செய்யுமே ரைஸ்

இத்தொழில்துறையிலேயே முதலாவதான பயன்கள் - பிரத்யேகமாக நிவா பூபா வழங்குகிறது

பிரீமியம் ஒருநாளைக்கு வெறும் ரூ.13/முதல்*



ஃப்ளெக்ஸி-பே ⁽¹⁾

எல்லாநேரம் உங்கள் விருப்பப்படி! எவ்விதமாக பிரீமியம் பேமெண்ட்டை செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஃப்ளெக்ஸிபிள் அல்லது ஒன்-டைம். எவ்வளவு விரைவாக பேமெண்ட் செலுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு தள்ளுபடியும் அதிகமாகவே கிடைக்கும்.



ரிடர்ன் ⁽²⁾

உங்கள் பிரீமியத்தில் 50%-ஐ திரும்ப பெறுங்கள், அதை சேர்த்துக் கொள்ளுங்கள், அதோடு வாழ்நாள் முழுவதும் 10% போனஸ் கூட பெற்றுக் கொள்ளுங்கள். இந்த தொகைக்கு காத்திருப்பு காலம் இல்லை அல்லது விலக்குகளும் இல்லை.



ஸ்தார்ட் கேஷ் ⁽³⁾

நீங்கள் ஏதாவது அரசு மருத்துவமனையில் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்கள் மற்றும் இந்த பாலிசியின் கீழ் கிளெய்ம் வழங்கப்படவில்லை என்றால் ரூ.5000 பெறுங்கள்.



நிவாபூபாவில் மட்டுமே

ஹாஸ்பிடலைஷன்* 2 மணி மற்றும் அதற்கும் அதிகமான நேரத்திற்கு காப்பீடு பெறுகிறது.

புரடாக்டின் பயன்களை விளக்கும் அட்டவணை	
பயன்கள்	விளக்கம்
இன்ஷ்யூர் செய்து கொண்ட பேஸ் பாலிசி தொகை	5 லட்சம், 7.5 லட்சம், 10 லட்சம், 15 லட்சம், 20 லட்சம், 25 லட்சம், 50 லட்சம், 75 லட்சம், 1 கோடி
மருத்துவமனையை சென்றடைவதற்கு ஆகும் செலவுகள்	பிரதி ஹாஸ்பிடலைஸேஷனுக்கு சாவை மூலமாக ஆம்புலன்ஸிற்கு ரூ.2000 வரை
ஹாஸ்பிடலைசேஷனின்போது ஏற்படும் செலவுகள்	2+ மணி நேர ஹாஸ்பிடலைஸேஷனுக்கு இன்ஷ்யூர் செய்த பாலிசி தொகை வரைக்கும் காப்பீடு (ஆய்வு சிகிச்சைக்கு 24+ மணி நேர ஹாஸ்பிடலைஸேஷன்)
ரூம் டைட்	கோ-பேமெண்ட் எதுவும் இல்லாமல் ட்வின் ஷேரிங் ரூமுக்கு வரை காப்பீடு. ஃப்ளாட் 20% கோ-பேமெண்ட்: மேற்கண்ட ட்வின் ஷேரிங் ரூமை தேர்வு செய்து கொண்டால்.
அதிநவீன சிகிச்சைகள்	பிரதி ஹாஸ்பிடலைஸேஷனுக்கு ரூ.50,000 வரை காப்பீடு
ஹாஸ்பிடலைஸேஷனுக்கு முன்பும், அதன் பிறகும் ஆகும் செலவுகள்	பாலிசி தொகை வரை காப்பீடு. ஹாஸ்பிடலைஸேஷனுக்கு முன்பு 60 நாட்கள் மற்றும் ஹாஸ்பிடலைஸேஷனுக்கு 180 நாட்களுக்குப் பிறகு.
ஹோம் கேர்/ டொமிஸிலியரி	இன்ஷ்யூர் செய்திருக்கும் பாலிசி தொகை வரை.
ஆர்கன் டோனர்	இன்ஷ்யூர் செய்திருக்கும் பாலிசி தொகை வரை.
ரீ-ஃபில் ⁽⁴⁾	100% கூடுதல் காப்பீட்டைப் பெறுங்கள். 1-வது கிளெய்முக்குப் பிறகு, அதே நபர் அதே உடல் சுகவீனத்திற்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரைஸ்-டயர்டு நெட்வொர்க்	மருத்துவமனைகளின் விளிவான லிஸ்டை அக்சஸ் செய்து கொள்ளுங்கள். ஃப்ளாட் 20% கோ-பேமெண்ட்: இந்த மருத்துவமனைகளின் லிஸ்டுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டால்.
லாயல்டி போனஸ்	10% கூடுதல் காப்பீட்டைப் பெறுங்கள். ஆண்டுதோறும், பேஸ் பாலிசி தொகையின் 100% வரை.
ரிடர்ன் ⁽²⁾	செலுத்திய பிரீமியத்தின் 50%-ஐ திரும்ப பெறுங்கள், அதை வாழ்நாள் முழுவதற்கும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தொகை மீது காத்திருப்பு எதுவுமில்லை, விலக்குகளும் இல்லை.
ஸ்மார்ட் கேஷ் ⁽³⁾	சிகிச்சையை ஏதாவது அரசு மருத்துவமனையில் எடுத்திருந்தால் மற்றும் இந்த பாலிசியின் கீழ் கிளெய்ம் வழங்கப்படவில்லையென்றால் ரூ.5,000 பெறுங்கள்.
ஃப்ளெக்ஸி-பே ⁽¹⁾	உங்கள் விருப்பப்படி நீங்கள் எவ்விதமாக பிரீமியத்தை செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஃப்ளெக்ஸியின் அல்லது ஒன்-டைம்
டிஜிட்டல் கன்சல்டேஷன்கள்	வரம்பற்ற முறை

ஆப்ஷனல் பயன்கள்*	
ஹெல்த் செக்-அப் (கேஷ்லஸ் மட்டும்) ⁽⁵⁾	1-ம் நாளிலிருந்தே தொடங்கி விடுகிறது
ஹெல்த் செக்-அப் (கேஷ்லஸ் மற்றும் 20% கோ-பேமெண்ட் உடன் திருப்பி தரப்படும்) ⁽⁵⁾	1-ம் நாளிலிருந்தே தொடங்கி விடுகிறது
ரூம் டைப்பில் மாற்றங்கள் ⁽⁶⁾	ஜெனரல் வார்டை தேர்வு செய்து கொள்ளுங்கள், அல்லது ஸ்பீக்கிங் ரூம் அல்லது எல்லா ரூம் கேட்டகிரிக்கும் அப்சிரேடு செய்து கொள்ளுங்கள்.
கோ-பேமெண்ட்	0%, 10%, 20%, 30%, 40%, 50%
தனி நபர் விபத்து	பேஸ் பாலிசி தொகையின் 5 மடங்கு வரை. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை.
ஹாஸ்பிடல் டெய்லி கேஷ் ⁽⁷⁾	ஹாஸ்பிடலைஸேஷனுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 பெறுங்கள். அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 30 நாட்கள்.
ஆன்டமின் கழிக்கக்கூடியது மொத்த விலக்கு	INR 10,000; INR 20,000; INR 30,000; INR 50,000; INR 1,00,000; INR 2,00,000; INR 3,00,000; INR 4,00,000; INR 5,00,000.
ஸேஃப்கார்டு ⁽⁸⁾	கிளெய்ம் ஸேஃப்கார்டு: மருத்துவம் அல்லாத ஐட்டங்கள் காப்பீடு செய்யப்படும். (லிஸ்ட் I-ன்படி) பாலிசி தொகை ஸேஃப்கார்டு: பேஸ் பாலிசி தொகையில் CPI லிங்க்டு அதிகரிக்கும்.
ஸேஃப்கார்டு+ ⁽⁸⁾	கிளெய்ம் ஸேஃப்கார்டு+: மருத்துவம் அல்லாத செலவுகள் காப்பீடு செய்யப்படும் (லிஸ்ட் I, II, III, IVன்படி) பாலிசி தொகை ஸேஃப்கார்டு+: பேஸ் பாலிசி தொகையில் CPI லிங்க்டு அதிகரிக்கும்.
கோ-பே நெட்வொர்க் இல்லை	“ரைஸ்-டயர்ட் நெட்வொர்க்”-கிறகு வெளியே எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கான கோ-பேமெண்டை அகற்றுகிறது.
அதிநவீன சிகிச்சைகள்+	அதிநவீன சிகிச்சைகள் மீதுள்ள உப-வரம்பை அகற்றுகிறது மற்றும் பாலிசி தொகை வரைக்கும் காப்பீடு.
இரண்டாவது மருத்துவ கருத்தை கேட்டல்	எவ்விதமான உடல் சுகவீன நிலவரங்களுக்கு, ஒரு பாலிசி ஆண்டில் எத்தனை முறைகள் வேண்டுமானாலும்.

குறிப்பு: ஸேஃப்கார்டு/ஸேஃப்கார்டு+, கோ-பேமெண்ட்/வருடாந்திர மொத்த விலக்கு, மற்றும் ஹெல்த் செக்-அப் (கேஷ்லஸ் மட்டும்) / ஹெல்த் செக்-அப் (கேஷ்லஸ் மற்றும் 20% கோ-பேமெண்ட் உடன் திருப்பி தரப்படுகிறது).

வாழ்க்கையை கிளெய்ம் செய்து கொள்ளுங்கள்

பொறுப்பு துறப்பு: Niva Bupa Health Insurance Company Limited (முன்னாளில் Max Bupa Health Insurance Company Limited என்று பெயரில் தெரிய வந்தது. (IRDAI ரெஜிஸ்ட்ரேஷன் நெ.145). “பூபா” மற்றும் “ஹாப்பீட்” லோகோக்கள் முறையை அந்தந்த உரிமையாளர்களின் ரெஜிஸ்டர்டு டிரேட் மார்க்குகளாகும் மற்றும் அவை லைஸன்ஸின் கீழ் Niva Bupa Health Insurance Company Limited-ல் லைஸன்ஸின் கீழ் உபயோகிக்கப்பட்டு வருகிறது. Registered office:- C- 98, First Floor, Lajpat Nagar, Part 1, New Delhi - 110024; ஃபெக்ஸ்: +91 11 41743397; கஸ்டமர் கேர் ஹெல்ப்லைன் நெ: 1860-500-8888; www.nivabupa.com. CIN: L66000DL2008PLC182918. (1) பாலிசியில் சேரும்போது மற்றும் பாலிஸி வாந்ததைகளில் வரையறுத்துள்ளவாறு மாதாந்திர அடிப்படையில் குறைந்தபட்ச பிரீமியம் தொகை செலுத்த வேண்டியது அவசியம். (2) திருப்பி தரக்கூடிய பிரீமியம் தனி பாலிசி தொகையாக தரப்படும். இதை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஹாஸ்பிடலைஸேஷன் கிளெய்ம்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். OPD/மெட்ரோ/IVF, ஊரசடி, அறிக்கையை வெளிப்படுத்தாமல் இருப்பது மற்றும் காலமெடிக்க் சிகிச்சைக்காக நிராகரிக்கப்பட்ட கிளெய்ம்களுக்கு காப்பீடு பெற முடியாது. (3) இந்த பாலிசியின் நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகளின்படி 24 மணி நேரத்துக்கும் அதிகமான ஹாஸ்பிடலைஸேஷன் கிளெய்ம்களுக்கு பொருந்தும். (4) கீழில் பயன்கள், பேஸ் பாலிசி தொகையின் 100% ஆக இருக்கும். *ஆப்ஷனல் பயன்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த பிரீமியம் தொகை அதிகரிக்க அல்லது குறையக் கூடும். (5) பரிசோதனைகளின் வரையறுக்கப்பட்ட லிஸ்டிற்கு, தவிர ரூ.1 லட்சம் பேஸ் பாலிசி தொகைக்கு ரூ.500 வரை குளிநபர்: இன்ஷ்யூரிடு செய்து கொண்ட பிரதி நபருக்கு அதிகபட்சமாக ரூ.5000 ஃபீமீலி ஃப்ளாட்டர்: பிரதி பாலிசிக்கு அதிகபட்சமாக ரூ.10,000. (6) பாலிசியின் நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகளின்படி தேர்வு செய்து கொண்ட கேட்டகிரிக்கும் மேலாக ரூம் கேட்டகிரியில் சிகிச்சை எடுத்திருந்தால் கோ-பேமெண்ட் பொருந்தும். (7) குறைந்தபட்சமாக தொடர்ந்து 24 மணி நேரம் ஹாஸ்பிடலைஸேஷன் அவசியமாகும். நாள் 1 முதல் செலுத்தப்பட்ட பேமெண்ட் அனுமதிக்க கூடிய ஹாஸ்பிடலைஸேஷன் கிளெய்முக்கு உட்பட்டது. (8) மருத்துவம் அல்லாத செலவுகள் பாலிசி இணைப்பு “ரூம் கட்டணங்கள்/புரொஸீஜர் கட்டணங்கள்/சிகிச்சைக்கு ஆகும் செலவுகளில் காப்பீடு பெறாத அல்லது உட்படுத்தாத செலவுகள்” லிஸ்டில் குறிப்பிடப்படாத ஐட்டங்களின்படி இருக்கும். நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகள், விலக்குகள், அபாய காரணிகள், காத்திருப்பு காலம் மற்றும் பயன்கள் குறித்து அதிக விவரங்களறிய சேல்ஸ் கைப்பிரதியை படித்துப் பார்த்து அதன் பிறகு பாலிசியை வாங்கவும். Product Name: Rise, Product UIN: NBHHLIP25041V012425. UIN: NB/SS/CA/2024-25/1018. பாலிசிபுலார்: இன்ஷ்யூரன்ஸ் புரோக்டர்ஸ் பிரைவேட் லிமிடெட். (ரெஜிஸ்ட்ரேஷன் நெ.742), நிவாபூபா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெடின் ஓர் புரோக்டராகும் மற்றும் இன்ஷ்யூரன்ஸ் புரடாக்டுகள் நிவாபூபா ஹோல்ட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெடால் வழங்கப் படுகின்றன. #பிரீமியத்தில் வரிகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன மற்றும் “rise”-க்கான ரூ.5 லட்சம் பேஸ் பாலிசி தொகையானது, 1 ஆண்டு காலத்திற்கு ஒரே தடவையில் முழு பிரீமியம் தொகையையும் செலுத்தும் பெயர்களுரில் வசிக்கும் 25 வயதுள்ள ஒரு தனி நபருக்கானது. 5ஆய்வு சிகிச்சைக்கு ஆய்வு ஹாஸ்பிடலில் குறைந்தபட்சம் 24 மணி நேரம் ஹாஸ்பிடலைஸேஷன் அவசியமாகும்.

புரடாக்ட் வீடியோவுக்கு ஸ்கேன்/ஸ்கேன் செய்யுங்கள்

